



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

**தமிழ்நாடு தகவல் ஆணையம்**

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

**ஆணை நாள்: 24.01.2019 (முற்பகல்)**

**முன்னிலை**

**திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,  
மாநில தகவல் ஆணையர்**

.....

**வழக்கு எண்.SA 5803/E/2018**

திருமதி S.கோகுலாபாய்

... மேல்முறையீட்டாளர்

Vs.

பொதுத் தகவல் அலுவலர்,  
வட்டாட்சியர் அலுவலகம்,  
திருவள்ளூர் வட்டம்,  
திருவள்ளூர் மாவட்டம் - 602 001.

... பொது அதிகார அமைப்பு

**பார்வை:-**

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	16.04.2018
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	07.06.2018
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	07.08.2018

\*\*\*\*\*

**ஆணை**

இன்று (24.01.2019) முற்பகலில் இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திருமதி S.கோகுலாபாய் ஆஜரானார். பொது அதிகார அமைப்பின் சார்பாக, பொதுத் தகவல் அலுவலர், திருமதி S.தமிழ்செல்வி, தலைமையிடத்துத் துணை

வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டம் ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் 16.04.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1)-ன் கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் திருவள்ளூர் மாவட்டம், கரிகலவாக்கம், பழைய சர்வே எண்.13/1, புதிய சர்வே எண்.325/7, 325/6 மற்றும் 327/1 ஆனது 1975 ஆண்டு முதல் மனுவின் நாள்வரை யாருடைய பயன்பாட்டில் உள்ளது, யாருடைய அனுபவத்தில் உள்ளது, மொத்த விஸ்தீரணம் எவ்வளவு என 6 இனங்களில் தகவல் கோரி பொதுத் தகவல் அலுவலர் மற்றும் தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர், திருவள்ளூர் என விலாசமிட்டுத் தாக்கல் செய்துள்ளார்.

3. தான் கோரிய தகவல் பொதுத் தகவல் அலுவலரால் வழங்கப்படாததால் மேல்முறையீட்டாளர் 07.06.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் / வட்டாட்சியர், திருவள்ளூர் அவர்களுக்கும், 07.08.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனு இன்று (24.01.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் ஆஜராகி, தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரிய தகவல் பொதுத் தகவல் அலுவலரால் முழுமையாக வழங்கப்படாததால், சட்டப்பிரிவு 19(1)-ன்கீழ் முதல் மேல்முறையீட்டு மனுவும், சட்டப்பிரிவு 19(3)-ன்கீழ் ஆணையத்திற்கு இரண்டாம் மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்துள்ளதாகவும், இதுநாள்வரைத் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை முழுமையாக வழங்கப் பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடுமாறும் ஆணையத்தைக் கோரினார்.

5. இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டாளருக்கு 21.09.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாகத் தகவல் வழங்குவதற்குத் தயாராகக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்து, விசாரணையின்போது நேரில் சார்வு செய்தார். அத்தகவலைப் பெற்றுக்கொண்ட மேல்முறையீட்டாளர், இனம் 4 மற்றும் 5-ற்குரிய தகவல் முழுமையாக, குறிப்பாகப் பெயர் வழங்கப்படவில்லையென்று தெரிவித்தார். இதனை ஆணையம் பதிவு செய்து, கீழ்க்கண்ட உத்திரவு பிறப்பிக்கப்படுகின்றது:

மேல்முறையீட்டாளர் 16.04.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1)-ன் கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் இனம் 4 மற்றும் 5-ல் கோரியுள்ள தகவல் தொடர்பான ஆவணங்களைப் பரிசீலனை செய்து, மேற்படி இனங்களில் கோரியுள்ளவாறு பெயர் பதியப்பட்டிருந்தால் அதனை நகலெடுத்து, இவ்வாணை

கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 7(6)-ன்கீழ் கட்டணம் ஏதுமின்றி ஒப்புக்கை அட்டையுடன்கூடிய பதிவஞ்சலில் மேல்முறையீட்டாளருக்கு அனுப்பி, அதனை அவர் பெற்று ஏற்பளிப்பு செய்த விபரத்தை அறிக்கையாக இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்பட்டு, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

ஓம்/- ச.செல்வராஜ்  
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA 5803/E/2018

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்,  
வட்டாட்சியர் அலுவலகம்,  
திருவள்ளூர் வட்டம்,  
திருவள்ளூர் மாவட்டம் - 602 001.

மனுதாரர்

திருமதி S.கோகுலாபாய்,  
க/பெ. K.R.தீனதயாளன்,  
பழைய எண்.5/1, புதிய எண்.15,  
பாளையக்கார மெயின் தெரு,  
அயனாவரம்,  
சென்னை - 600 023.

Copy to: Judgement File.

Spare.

"ptl sr.ps 25/01/19"